

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கல்னேவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கிரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் கல்னேவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் நூலகப் புத்தகங்கள் கொள்வனவு செய்யும் போது பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற கழிவு ரூபா 38,934 ஆண்டின் வருமானத்தில் உள்ளடக்கப்படாதிருந்ததுடன் நூலகப் புத்தக இருப்பு மீதி அப்பெறுமானத்தால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.
(ஆ) நிலையான சொத்துப் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டிருந்த ரூபா 12,000,000 ஆன ஒட்டுணுபெலவெலந்திகம மயான நில காணியின் பெறுமதி மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணத்தின் கீழ் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.	மேற்படி	நிறுவனத்திற்குச் சொந்தமான சகல நிலையான சொத்துக்களும் கணக்கீடு செய்து நிதிக் கூற்றுக்களில் காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) பிரதேச சபைக்குரிய 11 கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட 11 காணிக் கூறுகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப் பட்டு ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணத்தின் கீழ் கணக்கீடு செய்யப் பட்டிருக்கவில்லை.	மேற்படி	மேற்படி

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நானாவித கடன் கொடுத்தோர் பட்டோலையின் பிரகாரம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் குறுங்கால ரீதியில் செலுத்த வேண்டியவைகளின் கீழ் காண்பிக்கப்பட்ட கடன்கொடுத்தோர் பெறுமதியின் பிரகாரம் ரூபா 22,899 வேறுபாடு காணப்பட்டது.	2025 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நேரொத்த அறிக்கை பட்டோலைகளுடன் இணக்கம் செய்து சரி செய்யப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நானாவித வைப்பு பட்டோலையின் பிரகாரம் மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் குறுங்கால ரீதியில் செலுத்த வேண்டியவைகளின் நானாவித வைப்பு மீதிகளின் பிரகாரம் ரூபா 10,321 வேறுபாடு காணப்பட்டது.	மேற்படி	மேற்படி
(இ) 2024 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட கூட்டுப்பெறுமதி ரூபா 10,677,478 பொறிகள் நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட போதிலும் நிலையான சொத்துப் பதிவேட்டில் இது தொடர்பான மற்றும் பெறுமதிகள் உள்ளடக்கப்பட்டிருக்க வில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலையான சொத்துப் பதிவேடு நாளதுவரையாக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 15,844,074 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 18,139,024 ஆகும்.

2.2 நிதிக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதல், அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறைவேற்றுவதல் மற்றும் பொதுச் சேவைகளை நிறைவேற்றுவதற்காக கவனம் செலுத்தாமல் சபையினால் நிலையான	LDSP செயற்திட்டத்திற்கான நிதி கிடைத்தல் தாமதமடைவதனால் சபை நிதியத்திலிருந்து அவற்றைச் செலுத்துவதற்கு நடைமுறைக் கணக்கில் நிதி நிறுத்திவைக்கப்பட்டிருந்ததுடன் நிலையான வைப்பு பணத்தில்	அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறைவேற்றுவதல் மற்றும் பொது சேவைகளை நிறைவேற்றுவதற்காக கவனம்

வைப்பு மற்றும் நடைமுறைக் ரூபா 8,715,400 மீண்டும் செலுத்துதல் கணக்குகளில் 2024 திசம்பர் 31 ஆம் கோரும் போது செலுத்த வேண்டும். திகதி வரையில் ரூபா 89,020,466 நிறுத்தி வேண்டிய கடை பாதுகாப்பு வைப்புத் தொகை வைக்கப்பட்டிருந்தது. வைப்புத் தொகை காணப்படுகின்றது.

2.3 வருமான நிர்வாகம்

2.3.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமா ன மூலம்	மதிப்பீடு செய்யப்பட் ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	2,101,250	1,618,350	1,639,100	54,900	3,160,900	3,076,925	3,224,325	1,218,700	
ii. வாடகை	11,773,600	8,163,408	7,958,645	6,204,104	11,847,400	8,633,754	8,038,900	5,712,071	
iii. அனுமதிப்பத் திரக் கட்டணம்	3,072,750	910,850	910,850	9,700	1,472,600	1,392,525	1,395,625	173,825	
iv. ஏனைய வருமானம்	45,835,506	35,562,564	35,562,564	19,487,655	43,220,596	32,690,691	24,834,927	21,339,331	
மொத்தம்	62,783,106	46,255,172	46,071,159	25,756,359	59,701,496	45,793,895	37,493,777	28,443,927	

2.3.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வரி		
மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 1,039,380 ஆன நிலுவை கழிவுப் பொருள் கட்டண மீதியில் ரூபா 397,480 இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் நிலுவைகாக காணப்படுவதுடன் அது மொத்த நிலுவையில் 38 சதவீதம் ஆகும்.	நிலுவை கழிவுப் பொருள் கட்டணத்தை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) வாடகை

- (i) 2001-2024 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கேள்வி கோரி வாடகைக்கு வழங்கப்பட்ட 16 நிலையங்களுக்காக அறவிட வேண்டிய ரூபா 1,788,525 தொகை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்க வில்லை.
- (ii) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 4,024,440 ஆன நிலுவை கடை வாடகை மீதியின் கூட்டுப்பெறுமதி ரூபா 2,936,250 ஆன மீதியில் 24 மீதிகள் 02 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டு வரப்படுகின்றது.

நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

நிலுவைக் கட்டை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மேற்படி

நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) ஏனைய வருமானம்

- (i) சபையினால் நடாத்திச் செல்லப்படுகின்ற 05 நீர் செயற்திட்டங்களுக்காக கிடைக்க வேண்டிய நிலுவை நீர்க் கட்டணம் ரூபா 2,257,545 மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்க வில்லை.
- (ii) மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடமிருந்தும் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 15,844,074 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 18,139,024 அறவிடப்பட்டிருக்க வில்லை.

ஏற்றுக்கொள்கின்றோம்

நிலுவை கட்டணம் அறவிடப்படல் வேண்டும்.

நிலுவை நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலுவைப் வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரை

பரிந்துரை

பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 விடயங்களை நிறைவேற்றுவதற்கான உப விதிகள் விதிக்கவேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அந்த

பொதுச் சபை நியமிக்கப் பட்டவுடன் உரிய உப விதிகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

உப விதிகளை விதித்துக் கொள்வதற்கு

விடயங்களுக்காக உப விதிகள்
விதிக்கப்பட்டிருக்கவில்லை.

நடவடிக்கை எடுத்தல்
வேண்டும்.

3.2 இனங்காணப்பட்ட நட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2024ஆம் ஆண்டில் பொருள் மெய்மை ஆய்வு அறிக்கையின் பிரகாரம் பொருட்கள் (பொருள்) 98 வகைகளில் 756 பற்றாக்குறை காணப்பட்டது.	பற்றாக்குறையைக் கண்டறிந்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	பொருள் பற்றாக்குறை ஏற்பட்ட நட்டத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2019 ஆம் ஆண்டு முதல் கொண்டு வரப்படுகின்ற வேலை பூர்த்தி செய்யப்பட்டிருந்த 18 வேலைகளுக் குரிய கூட்டுப்பெறுமதி ரூபா 1,716,092 ஆன நிறுத்திவைத்தல் பணத்தை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிறுத்திவைக்கப்பட்ட மீதி தொடர்பான விடயங்களைக் கண்டறிந்து அந்த மீதிகளை தீர்த்துவைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	வேலைகளின் குறைபாடுகளைப் பரீட்சித்து நிறுத்தி வைத்தல் பணத்தை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு சபையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் 03 பதவிகளுக்குரிய 04 உத்தியோகத்தர்களின் மிகையும் 04 பதவிகளுக்குரிய 04 உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையும் காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	அங்கீகரிக்கப்பட்ட பதவியணி கட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2022 மற்றும் 2023 காலப் பகுதியின் போது சேவையைக் கைவிட்டுச் சென்ற 02 உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிட வேண்டிய கூட்டுப் பெறுமதி ரூபா 160,850 மற்றும் இடமாற்றலாகிச் சென்ற 03 உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிட வேண்டிய ரூபா 512,478 இடர்கடன் மீதி என்பன மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	வாழ்க்கைத் துணையின் அல்லது பிணையாளர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை ஊழியர் கடனை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) பிரதேச சபையின் ஊழியர் பிணை வைக்க வேண்டிய 23	பிணைவைப்புச் செய்யாத உத்தியோகத்தர்களுக்காக	பிணைவைப்புச் செய்யாத

உத்தியோகத்தர்கள் மீளாய்வாண்டின் பிணை வைப்பைச் உத்தியோகத்தர்கள்
இறுதி வரையிலும் பிணை செய்வதற்கு தேவையான பிணைவைத்தல்
வைப்பதற்கு நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டும்.
எடுத்திருக்கவில்லை.

3.5 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2016 திசம்பர் 29 ஆம் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரசு நிருவாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தியின் பிரகாரம் பிரதேச சபைக்குச் சொந்தமான 08 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	விரைவாக எரிபொருள் எரிவு பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அரசு நிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.